

மாதிரி வினாத்தாள்
தேய்மானக் கணக்குகள் - பகுதி II
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 180

7 x 1 = 7

பகுதி - அ

- 1) காப்பீட்டு முனைம முறையில் ஆண்டுதோறும் தேய்மானம் ஆகச் செலுத்தப்படுகிறது.
- 2) விடுகருவிகள் போன்ற சொத்துக்கள் மீது தேய்மானம் நீக்குவதற்கு ஏற்ற முறை முறையாகும் .
- 3) தேய்மான கணக்கீட்டில் நீண்ட காலம் என்பது ஆண்டிற்கு மேல் பயன் தரக்கூடியதைக் குறிக்கும்.
- 4) தேய்வு அல்லது காலப் போக்கு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நிலைச் சொத்துக்களின் மதிப்பிழப்பு எனப்படும்.
- 5) ஒரு இயந்திரம் சரிவரப் எனில் அது தன் உபயோகத் தன்மையை விரைவாக இழந்து விடுகிறது.
- 6) புதிய கண்டுபிடிப்புகள், முன்னேறிய செய்முறைகள், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவைகள் காரணமாக சொத்துக்கள் மதிப்பிழந்தவை ---- என்கிறோம்.
- 7) ஒரு சொத்தின் 'எறி மதிப்பு' எனவும் அழைக்கப்படுகிறது.

பகுதி - ஆ

5 x 5 = 25

- 8) 'நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் கணக்கிடுதல்' என்றால் என்ன ?
- 9) 'குறைந்து செல் மதிப்பு முறையில்' தேய்மானம் கணக்கிடுதல் பற்றி குறிப்பு வரைக .
- 10) 'தேய்மான நிதி முறையில்' தேய்மானம் கணக்கிடுதல் என்றால் என்ன ?
- 11) 'ஆண்டுத் தொகை முறையில்' தேய்மானம் கணக்கிடுதல் என்றால் என்ன ?
- 12) 'காப்பீட்டு முறையில்' தேய்மானம் கணக்கிடுதல் பற்றி குறிப்பு வரைக .

பகுதி - இ

5 x 12 = 60

- 13) ஏப்ரல் 1, 2001 அன்று எக்ஸெல் வரையறு நிறுவனம் ரூ. 56,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. இயந்திரத்தின் பயனளிப்புக் காலம் 10 ஆண்டுகள். அதன் இறுதி மதிப்பு ரூ. 6,000. ஆண்டுதோறும் தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன. இயந்திரம் கணக்கு மற்றும் தேய்மானம் கணக்கு மூன்று ஆண்டுகளுக்கு தயார் செய்க.
- 14) ஏப்ரல் 1, 2000 அன்று செந்தில் ரூ 4,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கினார். ஏப்ரல் 1, 2001 அன்று ரூ. 40,000 மதிப்புள்ள மற்றொரு இயந்திரம் வாங்கப்பட்டது. ஆண்டுதோறும் தேய்மானம் 10 % நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன. இயந்திரம் கணக்கை மூன்று ஆண்டுகளுக்குத் தயார் செய்க .
- 15) சிறு குறிப்பு வரைக. (அ) போக்கெழுதுதல், (ஆ) வெறுமையாதல், (இ) வழக்கொழிவு
- 16) தேய்மானம் எவ்வாறு கணக்கியல் ஏடுகளில் பதிவு செய்யப்படுகிறது?
- 17) சொத்து விற்பனை குறித்த பதிவுகளையும், சொத்துக் கணக்கையும் காட்டுக

பகுதி - ஈ

4 x 20 = 80

- 18) மைக்கேல் அன்ட் கம்பெனி ஜூலை 1, 2001 அன்று ரூ. 4,70,000 மதிப்புள்ள பழைய இயந்திரம் ஒன்றை வாங்கியது. அதை நிறுவுவதற்காக ரூ. 30,000 செலவழிக்கப்பட்டது. ஆண்டுதோறும் தேய்மானம் 10% நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. 2003, செப்டம்பர் 30 அன்று அவ்வியந்திரம் பயனற்றுப் போனதால் ரூ 3,50,000 க்கு விற்கப்பட்டது. ஆண்டுதோறும் மார்ச் 31 அன்று கணக்குகள் முடிக்கப் பெறுகின்றன எனக் கொண்டு இயந்திரம் கணக்கு மற்றும் தேய்மானம் கணக்கை மூன்று ஆண்டுகளுக்குத் தயார் செய்க.
- 19) ஒரு நிறுவனம் 1.4.2001 அன்று ரூ. 2,40,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. 2002 அக்டோபர் 1, அன்று ரூ 60,000 மதிப்புள்ள மற்றொரு இயந்திரத்தை வாங்கியது. 2003 அக்டோபர் 1, அன்று 1.4.2001 அன்று வாங்கிய முதல் இயந்திரத்தை ரூ. 1,68,000 க்கு விற்பது. அதே நாளில் ரூ. 1,50,000 மதிப்புள்ள மற்றொரு இயந்திரத்தை வாங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்குகள் முடிக்கப் பெறுகின்றன. தேய்மானம் மார்ச் 31 அன்று கணக்குகள் முடிக்கப் பெறுகின்றன. தேய்மானம் 10% நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. இயந்திரம் கணக்கையும், தேய்மானம் கணக்கையும் மூன்று ஆண்டுகளுக்குத் தயார் செய்க.
- 20) அக்பர் அன்ட் கோ 1.4.2001 அன்று ரூ. 80,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. தேய்மானம் ஆண்டுக்கு 10% குறைந்து செல் இருப்பு முறையில் மூன்று ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டது. ஆண்டுதோறும் கணக்குகள் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன. குறிப்பேட்டில் பதிந்து, இயந்திரம் கணக்கு மற்றும் தேய்மானம் கணக்கு மூன்று ஆண்டுகளுக்குத் தயார் செய்க .
- 21) பாஸ்கர் அன்ட் பிரதர்ஸ் நிறுவனம் 1.12.2002 அன்று ரூ. 5,70,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது. ஆண்டுதோறும் தேய்மானம் 10 % குறைந்து செல் இருப்பு முறையில் நீக்கப்பட்டது. கணக்கேடுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன. குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து , இயந்திரம் கணக்கு மற்றும் தேய்மானம் கணக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தயார் செய்க.
